

WHAT IS PROVERB?

Proverbs are golden words that contain in a nutshell the experiences of our fore fathers of many hundred years. They give us constant counsel to enable us to lead a Careful life and make our life joyful and meaningful.

PROVERBS	TAMIL MEANING
A bad work man blames these tools	ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தை குறை சொல்வான்.
A bird in hand is worth two in bush	அரசனை நம்பு புருஷனை கைவிடாதே
A cat may look at a king	யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
A constant guest is never welcome	விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு
A contended mind is a continual feet	போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
A cracked bell never sound well	உடைந்த சங்கு பரியாது
A drawing man will catch at a straw	நீரில் மூங்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்
A fog cannot be dispelled with a fan	தூரியனை கையால் மறைக்க முடியுமா?
A friend in need is a friend in deed	ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்
A friend in need is a friend indeed	அன்பான நண்பனை ஆபத்தில் அறி
A good face needs no paints	அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை
A good reputation is a fair estate	நற்குணமே சிறந்த சொத்து
A guilty conscience needs no Accuser	குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
A honey tongue and a heart of gall	அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்
A hungry man is an angry man	பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
A liar is not believed when he speaks the truth	பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை
A lie has no legs	கதைக்கு காலில்லை
A little learning is a dangerous thing	அரை குறை படிப்பு ஆபத்தானது
A little pot is soon hot	சிறிய பாளை சீக்கிரம் தூடாகும்
A little stream will run a light mill	சிறு துரும்பும் பல் குத்த உதவும்
A little string will tie a little bird	சிறு துரும்பும் பல் குத்த உதவும்
A low hedge is easily leaped over	ஏழை என்றால் மொழையும் பாயும்
A man in debt is caught in net	கடன் பட்டவன் தூண்டிலில் அகப்பட்ட மீனாவான்
A pen is mightier than a sword	கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது
A Penny saved is a Penny earned	ஒரு காசு பேணின், இரு காசு தேறும்
A penny saved is a penny gained	சிறு துளி பேரு வெள்ளம்
A rolling stone gathers no moss	அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது
A single swallow can not make a summer	தனி மரம் தோப்பாகாது
A snake could make an army panic	பாம்பென்றால் படையும் நடுங்கும்
A sound mind in a sound body	உடல் வலுவற்றால், உள்ளம் வலுவறும்
A stitch in time saves nine	ஒரு தையல் போட்டால், ஒன்பது தையலை தவிர்க்கும்
A stitch in time saves nine	வருமுன் காத்தல் சாலவும் நன்று
A teacher is better than two books	ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்
A thief knows a thief	பாம்பின் கால் பாம்பறியும்
A thing of beauty is joy for ever	பொலிவான பொருள் பொன்றாத இன்பம் தரும்
A tree is known by its fruit	நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்
A wild goose never lay a lame egg	புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
A word hurts more than a wound	தியினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
A young calf knows no fear	இளங்கன்று பயமறியாது
Add fuel to fire	எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல
After a dinner sleep a while	உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு
After death, the doctor	கண்கெட்ட பின் தூரிய நமஸ்காரம்
All are not saints that go to church	சாம்பல் பூசியவரெல்லாம் சாமியார் அல்ல
All is well that ends well	ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
All roads lead to Rome	எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன
All that glitters is not gold	மின்னுவதெல்லாம் பொன்னல்ல
All things come to those who wait	பொறுத்தவர் பூமி ஆள்வார்
All this fair in love and war	ஆபத்துக்கு பாவமில்லை
All work and no play makes Jack a dull boy	ஓய்வில்லாத உழைப்பு உப்பில்லாத உணவு
An idle brain is the devils work shop	பயனாகாத மூளை புத்ததின் பணி மனை
An injury forgiven is better than that revenged	பழியை விட மன்னிப்பு வலிமையானது
Appearance is deceitful	உருவத்தை கண்டு ஏமாறாதே
April showers bring forth May flowers	யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே
As angry as a wasp	குழவிக்கூண்டை கோலால் கலைத்தது போல
As is the king, so are subjects	அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
As rare as hen's teeth	அத்தி பூத்தார் போல
As rare as hen's teeth	அத்தி பூத்தார் போல்
As you sow, so you reap	திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Ass loaded with gold still eats thistles	கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
Bare words buy no barley	வெறுங்கை முழும் போடுமா?
Barking dogs seldom bite	குரைக்கின்ற நாய் கடிக்காது
Be first at a feast and the last to slander	பந்திக்கு முந்து, படைக்கு பிந்து
Be friendly but not familiar	அனைவருக்கும் நண்பனாக இரு. ஆனால் நெருங்கி பழகாதே
Be just before you are generous	ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
Be slow to promise but quick to perform	ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று
Beauty is but skin deep	புற அழகு அழகல்ல, அக அழகே அழகு
Bend the twig, bend the tree	ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
Beter pay the cook than the doctor	வைத்தியனுக்கு கொடுப்பதை விட வானிகனுக்கு கொடு
Better an open enemy than a false friend	போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்
Better be alone than in bad company	ஓவ்வாக கூட்டிலும் தனிமை அழகு
Better bend the neck than bruise the fore head	தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய்
Better go to bed sleepless than rise in debt	கடனில்ல சோறு கால் வயிறு போதும்
Better later than never	காலம் தாழ்த்தினாலும் கருமத்தை முடிப்பது நல்லது
Bitter is patience but sweet is its fruit	பொறுமை கசப்பானது அதன் பலன் இனிப்பு
Blessings are not valued till they are gone	நிழலின் அருமை வெயிலில் தெரியும்
Blood is thicker than water	தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
Blue are the hills that are far away	இக்கரைக்கு அக்கரை பச்சை
Blue are the hills that are far away	இக்கரைக்கு அக்கரை பச்சை
Books and friends must be few but god	நல்ல நண்பர்களும், நூல்களும் குறைவாக இருப்பது நலம்
Brevity is the soul of wit	சுருங்க சொல்லுதல் அறிவின் அடையாளம்
Brids of same feather flock together	இனம் இனத்தோடு சேரும்
Call a spade a spade	உள்ளதை உள்ளவாறு சொல்
Calm before storm	பயலுக்கு முன் அமைதி
Can a leopard change its spot	சென்மப் புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது
Carry not coal to New castle	கொல்லன் தெருவில் ஊசி விற்காதே
Cast no pearls before swine	கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
Caution is the parent of safety	முன் எச்சரிக்கையே பாதுகாப்பிக்கு பிதா
Charity begins at home	தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்
Christmas comes but once a year	அமாவாசை சோறு என்றும் அகப்படாது
Cleanliness is next to godliness	தூய்மை கடவுள் தன்மைக்கு அடுத்த பண்பு
Come uncalled, sit un served	அழையா விட்டுக்கு நுழையா சம்பந்தி
Coming events cast their shadow before	ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே
Constant dripping wears away the stone	எறும்பு ஊர கல்லும் தேயும்
Contentment is more than a kingdom	போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
Count not your chicken before they are hatched	பிள்ளை பெரும் முன் பெயர் வைக்காதே
Courtesy costs nothing	நாகரிகமாக நடக்க பணம் செலவில்லை
Covert all, lose all	பேராசை பெரு நடட்டம்
Cowards die many times before their death	வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு
Cut your coat according to your cloth	வரவுக்குத் தக்க செலவு செய்
Dead men tell no tales	குள்ள நரி தின்ற கோழி கூவுமா?